

## பிரதேசிய சங்கவர்தன வங்கி (பிரதேச அபிவிருத்தி வங்கி) - 2012

### 1. அபிப்பிராயம்

2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான பிராந்திய அபிவிருத்தி வங்கியின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிசார் செயலாற்றல் மற்றும் அதன் காசுப்பாய்ச்சல் என்பவற்றினை நிதிக் கூற்றுக்கள் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கமைய உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 2. கணக்காய்வு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்

#### 2.1 நிதிக் கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

##### 2.1.1. அழுத்திக் கூறுவதற்கான விடயங்கள்

வங்கி அதனது 2011 ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கையில் பக்கங்கள் 54 முதல் 74 வரை குறிப்பிட்ட வங்கியின் ஒன்றிணைந்த ஆளுகை அறிக்கையானது பிரதேச அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபைக்கு வழங்கப்பட்ட 2012 மே 29 ஆந் திகதிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் உள்ளபடியான காண்புகள் அறிக்கைகளுடன் ஒத்திருக்கவில்லை.

##### 2.1.2. இணக்கம் செய்யப்படாத வித்தியாசங்கள்

2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான பின்வரும் மீள்நிதிக் கடன் மீதிகள் தொடர்பில் பொதுப்பேரேட்டில் காட்டப்பட்ட மீதிக்கும் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தல்களிற்கும் இடையில் பின்வரும் வித்தியாசங்கள் இனங்காணப்பட்டிருந்தன.

விபரம்	பொதுப்பேரேட்டு	உறுதிப்படுத்திய	வித்தியாசம்
	மீதி	மீதி	
	ரூபா	ரூபா	ரூபா
ஒரு தனியார் சிறிய நிதிக் கம்பனி	107,740,834	132,583,334	(24,842,500)
ஊவா மாகாண சபை -	2,682,484	2,722,703	40,219
வீடமைப்பு அபிவிருத்தி நிதியம்			

### 2.1.3 இருப்பு மெய்மையாய்வு

மேல் மாகாண அலுவலகத்தில் 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான பொருளிருப்பின் பொதுப்பேரேட்டின்படியான தொகைக்கும் பௌதீக மெய்மையாய்வு மீதிக்கும் இடையில் ரூபா 5,741,751 ஆன வித்தியாசம் இனங்காணப்பட்டிருந்தது.

### 2.1.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட இணங்காமைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் முதலியவற்றுக்கான தொடர்பு	இணங்காமை
(அ) 2008 இன் 41 ஆம் இலக்க பிதேச வங்கி அதிகாரச்சட்டத்தின் 30(2)(1) ஆம் பிரிவு	உப பிரிவு 30(1) இன் கீழ் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சபையால் நிர்ணயிக்க கூடியவாறான சேவைகளின் அத்தகைய நியதிகளிற்கும் நிபந்தனைகளிற்கும் உட்பட்டு அத்தகைய வழிகளிலும் அத்தகைய வீதத்திலும் வேதனமளிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், வங்கியானது பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் இல்லாமல் வழங்கப்பட்ட உள்ளக சுற்றறிக்கையின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சை சபையில் கடமையாற்றிய வங்கி உத்தியோகத்தர்களிற்கு படிகள் செலுத்தியிருந்தது.
(ஆ) 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(6) ஆம் பிரிவு	நிதிக் கூற்றுக்களுடன் சேர்த்து வரைவு வருடாந்த அறிக்கையின் பிரதி கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) 1988 இன் 74 ஆம் இலக்க அதிகாரச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 இன் 1 ஆம் இலக்க சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல் அதிகாரச்சட்டம் மற்றும் நீதி அமைச்சின் 1994 பெப்ரவரி 18 ஆந் திகதிய 04/1994 ஆம் இலக்க சுற்றறிக்கை வங்கியின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் வருடாந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் வெளிப்படுத்தல்களை சமர்ப்பித்திருக்கவில்லை.

(ஈ) நிதிப்பிரமாண இல 685 மற்றும் 2006 இன் கொள்வனவு வழிகாட்டலின் 1.2.2 (அ) பிரிவு வங்கியானது வேலைகள் மற்றும் சேவைகளிற்காக கேள்வி நடைமுறையை பின்பற்ற வேண்டிய போதிலும் வங்கியானது கேள்வி நடைமுறையை பின்பற்றாமல் புதிய கிளைகளைத் திறப்பதற்காக எட்டு வளவுகளையும் கிளைகளை இடம் மாற்றுவதற்காக எட்டு வளவுகளையும் வாடகைக்கு பெறப்பட்டிருந்தது.

(உ) 2010/10 ஆம் இலக்க பிராந்திய அபிவிருத்தி வங்கியின் அலுவலகச் சுற்றறிக்கை (அபிவிருத்திக் கடன்) (i) அடகுபிடித்தல் முற்பணங்களானது கிளை முகாமையாளரின் அங்கீகரித்த கடன் எல்லையை விஞ்சும் போது பிரதேச அலுவலகங்களிலிருந்து மேல் அங்கீகாரம் பெறப்பட வேண்டிய போதிலும், வங்கியானது பல சந்தர்ப்பங்களில் அவ்வேண்டுதல்களுடன் இணங்கியிருக்கவில்லை.

உதா: ருவான்வெல்ல, பத்தேபொல, வத்தேகம, அவிசாவளை மற்றும் கம்பொல கிளைகள்

(ii) 18 கரட்டிற்கு குறைந்த நகைகளை ஏற்றுக்கொள்வதற்கு வரையறைகள் இருப்பினும், வங்கியானது பல

சந்தர்ப்பங்களில் தங்கம் 18 கரட்டிற்கு குறைவாக இருந்த நகைகளை அடைவு பிடிக்க எடுத்திருந்ததென்பது அவதானிக்கப்பட்டது.

உதா: ருவான்வெல்ல, படபொல, வத்தேகம், அவிசாவளை மற்றும் கம்பொல கிளைகள்

(ஊ) 2011/04 ஆம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கி அலுவலகச் சுற்றறிக்கை (நிதி)

ஊழியர்களிற்கு கடமை ஒப்படைப்புக் கடிதங்கள் விநியோகிக்கப் பட்டிருக்கவில்லை.

உதா: மேல் மாகாண அலுவலகம்

### 3. நிதிசார் மற்றும் செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின்படி, 2012 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வங்கியின் செயற்பாடுகள் ரூபா 545 மில்லியன் வரிக்கு பிந்திய தேறிய இலாபத்தை விளைவித்திருந்ததுடன் ஒப்பிடுகையில் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான வரிக்கு முன்னரான நேரொத்த வரிக்குப் பிந்தி தேறிய இலாபம் ரூபா 1,116 மில்லியனாக இருந்தமையானது ரூபா 571 மில்லியன் அல்லது 51 சதவீதத்தால் வரிக்கு பிந்திய தேறிய இலாபத்தில் வீழ்ச்சியைக் காட்டுகிறது. 2012 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின்படி, வரிக்குப் பிந்திய இலாபம் ரூபா 1,230 மில்லியனாக இருந்ததுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டிற்கான நேரொத்த உள்ளபடியான வரிக்கு பிந்திய தேறிய இலாபம் 56 சதவீதத்தால் இலாபத்தில் வீழ்ச்சியைக் காட்டுகிறது.

### 3.2 செயற்பாட்டு விளைவுகளின் பொழிப்பு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடப்பட்டு 2012 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான செயற்பாட்டு நிதிசார் விளைவுகளின் பொழிப்பு கீழே தரப்படுகின்றது.

<b>விடயம்</b>	<b>2012</b>	<b>2011</b>
	ரூபா மில்	ரூபா. மில்
வட்டி வருமானம்	9,049	7,123
வட்டிச் செலவினம்	(4,612)	(3,005)
<b>தேறிய வட்டி வருமானம்</b>	<b>4,437</b>	<b>4,118</b>
வட்டியல்லா வருமானம் (தேறிய)	549	456
<b>மொத்த செயற்பாட்டு வருமானம்</b>	<b>4,986</b>	<b>4,574</b>
கடன்கள் மற்றும் ஏனைய நட்டங்களிற்கான இழப்புக் கட்டணங்கள்	(140)	43
<b>தேறிய செயற்பாட்டு வருமானம்</b>	<b>4,846</b>	<b>4,617</b>
பதவியணியினர் கிரயம்	(2,489)	(1,915)
ஏனைய கிரயம்	(865)	(726)
<b>பெறுமதி சேர் வரிக்கு முன்னரான செயற்பாட்டு இலாபம்</b>	<b>1,492</b>	<b>1,976</b>
பெறுமதி சேர் வரி	(426)	(397)
<b>வரிக்கு முன்னரான இலாபம்</b>	<b>1,066</b>	<b>1,579</b>
வரிச் செலவினம்	(521)	(463)
<b>ஆண்டிற்கான வரிக்குப் பிந்திய இலாபம்</b>	<b>545</b>	<b>1,116</b>

2012 இல் வட்டி வருமானம் மற்றும் வட்டிச் செலவினம் முறையே 27 சதவீதம் மற்றும் 53 சதவீதத்தால் அதிகரித்திருந்தது, வட்டியல்லாச் செலவினம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 27 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. ஆளணிக் கிரயம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 30 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

3.3 2012 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கிரயம் மற்றும் பெறுபேறு

விபரம்	திரண்ட கிரயம் மற்றும் வருமான அடிப்படையில்		
	சராசரி மீதி ரூபா.'000	கிரயம்/ வருமானம் ரூபா.'000	வீதம் (%)
<b>வைப்புக்கள்</b>			
சேமிப்புகள்	20,116,494	758,256	3.8
நிலையான / சான்றிதழ் வைப்புக்கள்	30,315,563	3,502,796	11.6
<b>உப மொத்த வைப்புக்கள்</b>	<b>50,432,057</b>	<b>4,261,052</b>	<b>8.4</b>
<b>கடன்பெறல்கள்</b>			
மீள்நிதியிடப்பட்ட கடன்கள்	1,881,448	180,144	9.6
ஏனைய கடன் கடன்பெறல்கள்	3,723,106	171,182	4.6
<b>உப மொத்த கடன்பெறல்கள்</b>	<b>5,604,554</b>	<b>351,326</b>	<b>6.3</b>
<b>ஆயப்படுத்தல் நிதிக் கிரயம்</b>	<b>56,036,611</b>	<b>4,612,378</b>	<b>8.2</b>
ஏனைய பொறுப்புக்கள்	4,397,576	-	-
மூலத்தனம்	1,099,400	104,654	9.5
ஒதுக்கங்கள்	3,209,284	-	-
<b>கழி :</b>			
ஏனைய சொத்துக்கள்	3,559,373	-	-
நிதிக் கிரயம்	61,183,496	3,353,828	5.5
மேந்தலைக் கிரயம்	61,183,496	186,117	0.3
<b>மொத்த நிதிக் கிரயம்</b>	<b>61,183,496</b>	<b>8,256,977</b>	<b>13.5</b>
கடன் பிரிவு	50,433,464	7,854,058	15.6
முதலீடுகள்	10,750,032	1,195,088	11.1
<b>நிதிசார் விளைவுகள்</b>	<b>61,183,496</b>	<b>9,049,146</b>	<b>14.8</b>

வருமான எல்லை	61,183,496	792,169	1.3
கட்டற்ற வேறு வருமானம்	61,183,496	595,603	1.0
<b>வருமான எல்லை</b>	<b>61,183,496</b>	<b>1,387,772</b>	<b>2.3</b>
வரி	61,183,496	946,936	1.5
<b>தேறிய எல்லை</b>	<b>61,183,496</b>	<b>440,836</b>	<b>0.7</b>

### 3.4 குறிப்பிடத்தக்க விகிதங்கள்

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்கான வங்கியின் முக்கியமான சில விகிதங்கள் கீழே தரப்படுகின்றன.

குறிகாட்டி	2012	2011
	%	%
<b>இலாபத்தன்மை</b>		
தேறிய இலாப விகிதம்	5.66	14.65
தேறிய வட்டி வருமானம்/ வட்டி வருமானம்	49	58
வட்டி வருமானத்திற்கான வட்டிக் கிரயம்	51	42
தேறிய வட்டி வருமானத்திற்கான மேந்தலைச் செலவினம்	19	18
சாரசரிச் சொத்திற்கான வருவாய்	1.6	2.9
ஒரு பங்கிற்கான உழைப்பு (ரூபா)	4.96	10.15
(i) உரிமை மூலதனம் : மொத்தச் சொத்துக்கள்	1 : 15.84	1 : 14.16
(ii) உரிமை மூலதனம் : கடன்கள்	1 : 1.38	1 : 1.22
<b>மூலதனம் போதியமை விகிதம்</b>		
(i) கட்டம் I (ஆகக்குறைந்த 5 சதவீதம்)	10.30	11.84
(ii) கட்டம் II (ஆகக்குறைந்த 10 சதவீதம்)	10.61	12.18
<b>திரவச் சொத்துக்கள் விகிதம்</b>		
திரவச் சொத்து விகிதம் (குறைந்தது 20 சதவீதம்)	23.30	19.20

### 3.5 வங்கியின் முதிர்வு கண்ணோட்டம்

2012 திசம்பர் 31 இல் உள்ளவாறு வங்கியின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கண்ணோட்டத்தின் பகுப்பாய்வானது மொத்தப் பொறுப்புக்கள் சொத்துக்களைவிட மிக அதிகமாக உள்ளதுடன் 2012 இல் 3 முதல் 5 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளிற்கு மேல் நீண்டகால திரவத் தன்மை இடைவெளி முறையே ரூபா 2,352 மில்லியன் மற்றும் ரூபா 8,979 மில்லியன் ஆக இருந்ததென வெளிப்பட்டது. விபரங்கள் கீழே தரப்படுகின்றன

	0-3 மாதங்கள்	3 -12 மாதங்கள்	1 -3 ஆண்டுகள்	3- 5 ஆண்டுகள்	5 ஆண்டு களிற்கு மேல்	மொத்தம்
	ரூபா."000	ரூபா."000	ரூபா."000	ரூபா."000	ரூபா."000	ரூபா."000
<b>சொத்துக்கள்</b>						
மத்திய வங்கியுடன் காசு மற்றும் வங்கி	202,978	-	-	-	-	202,978
வங்கிகளுடனான மீதி	4,618,376	7,353,728	-	-	-	11,972,104
வியர்பாரத்திற்காக இடம்பெற்ற நிதிச் சொத்துக்கள்	-	-	-	-	629	629
கடன்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து பெறவேண்டியவை	2,108	10,000	-	-	-	12,108
கடன்கள் மற்றும் ஏனைய வாடிக்கையாளரி டமிருந்து பெற வேண்டியவை	12,693,787	24,868,681	10,742,118	4,595,190	1,835,106	54,734,882
ஏனைய சொத்துக்கள்	1,275,602	654,379	6,654	-	-	1,936,635
<b>மொத்தச் சொத்துக்கள்</b>	<b>18,792,851</b>	<b>32,886,788</b>	<b>10,748,772</b>	<b>4,595,190</b>	<b>1,835,735</b>	<b>68,859,336</b>



### பொறுப்புக்கள்

வங்கிகளிற்குச் செலுத்த வேண்டியவை	288,993	1,364,277	3,304,658	1,120,702	-	6,078,630
வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டியவை	15,119,623	17,418,164	5,821,619	5,824,531	10,485,933	54,669,870
ஏனைய பொறுப்புக்கள்	3,382,535	727,620	40,494	1,775	328,432	4,480,856
<b>மொத்தப் பொறுப்புக்கள்</b>	<b>18,791,151</b>	<b>19,510,061</b>	<b>9,166,771</b>	<b>6,947,008</b>	<b>10,814,365</b>	<b>65,229,356</b>
முதிர்வு இடைவெளி	1,700	13,376,727	1,582,001	(2,351,818)	(8,978,630)	3,628,980

### 3.6 சர்ச்சைக்குரிய தன்மையான விடயங்கள்

2008 இன் 41 ஆம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கி அதிகாரச்சட்டத்தின் பிரகாரம், ஒவ்வொரு பிரதி பொது முகாமையாளர் பட்டப்பின்படிப்பு தகமை அல்லது உரிய துறையில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா உடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டமொன்றை அல்லது வங்கித்துறையில் முழுமையான தொழில்சார் தகைமைகளை வைத்திருந்தல் வேண்டும். எவ்வாறாயினும், வங்கியின் மனித வள அபிவிருத்தி மற்றும் நிர்வாகத்திற்கான பிரதி பொது முகாமையாளர் மேற்குறித்த வேண்டுகைகளை பூர்த்திசெய்திருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. விபரங்கள் பின்வருமாறுள்ளன.

- (I) அவருடைய விண்ணப்பத்தின்படி அவர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தில் மனிதவள முகாமைத்துவத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவை பெற்றிருக்கவில்லை.
- (II) 2011 ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கை வெளியிடும் போது பிழையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் இலங்கை மத்திய வங்கிக்கு பிழையான தகவல்களுடன் ஒரு உறுதிமொழி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

(III) வங்கியானது ரூபா 125,000 மாதாந்தச் சம்பளம் மற்றும் ரூபா 50,000 போக்குவரத்துப் படி என்பவற்றினை செலுத்தியிருந்தது. மேலும், அவருடைய மாதாந்த சம்பளம் 2012 சனவரி 01 இலிருந்து அமுலாகுமாறு ரூபா 150,000 வரை கூட்டு உடன்படிக்கை அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் வங்கியால் அவருக்கு நிலுவைச் சம்பளமும் செலுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இவர் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளதால் கூட்டு உடன்படிக்கைக்கு அவர் கட்டுப்பட மாட்டார் என்பது அவதானிக்கப்பட்டது.

### 3.7 கடன் நிர்வாகம்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) சில சந்தர்ப்பங்களில் பதவியினர் மோட்டார் வாகன கடன் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள் முழுமையான உரிமையானதாக வங்கியுடன் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.

உதா: வடமேல் மாகாண அலுவலகம், மத்திய மாகாண அலுவலகம், கம்பஹா கிளை

(ஆ) வடமேல் மாகாண அலுவலகத்தால் வழங்கப்பட்ட ரூபா 1,217,700 தொகையான உத்தியோகத்தர் கடன்கள் செயற்பாடற்ற கடனின் கீழ் வகைப்படுத்தியிருந்தது. அந்த கடன்களின் அறவீடுகள் திருப்தியற்றிருந்தனவென அவதானிக்கப்பட்டது.

(இ) 2003 இன் பாதீட்டுப் பிரேரணைகளின்படி, மாதாந்த வருமானமாக ரூபா 20,000 வரை உழைக்கும் நபர்களின் வீடமைப்பு பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கத்துடன் பங்குபற்றும் கடன் வழங்கும் முகவராக கந்துரட்ட அபிவிருத்தி வங்கி செயற்படுவதற்கு 2004 மார்ச் 1 இல் பொதுத் திறைசேரியுடன் வங்கி உடன்படிக்கை செய்திருந்தது. பொதுத்திறைசேரி “சஹன பியச கடன் திட்டத்தின்” கீழ் 6 சதவீத வட்டியுடன் ரூபா 67 மில்லியன் தொகையான மீள்நிதிக் கடன்களை வழங்கியதுடன் வங்கியானது 9.5 சதவீத வட்டியில் நலனாளிகளிற்கு கடன்கள் வழங்க வேண்டும். இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (I) வங்கியானது மேற்குறிப்பிட்ட வேண்டுகளை மீறியிருந்ததுடன் ஐந்து சதவீத வட்டியில் வங்கி உத்தியோகத்தர்களிற்காக வீடமைப்புக் கடனை வழங்கியிருந்தமை, ஒரு சதவீத வட்டி நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
- (II) 2003 யூலை 29 ஆந் திகதிய சபைத் தாளின்படி, பணிப்பாளர் சபை 5 சதவீத வட்டியில் ரூபா 350,000 வரையும், 7 சதவீத வட்டியில் ரூபா 500,000 வரையும் 10.5 சதவீத வட்டியில் ரூபா 500,000 இற்கு மேல் மேலதிக தொகையையும், வழங்குவதற்கு உடன்பட்டிருந்தது. எவ்வாறாயினும், வங்கியானது சொல்லப்பட்ட நிபந்தனைகளை மீறியிருந்ததுடன் 5 சதவீத நிலையான வட்டியில் மேற்குறிப்பிட்ட கடன் எல்லைகளை விஞ்சி வங்கி உத்தியோகத்தர்களிற்கு கடன் வழங்கியது.

### 3.8. முகாமைத்துவ திறமையினங்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2012 இன் வங்கியியல் தொழில் பகுப்பாய்வின்படி, வங்கித் தொழில் சராசரியான 60 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 74 சதவீதமான வட்டிச் செலவுகள் கட்டணங்கள் தரகுச் செலவுகள் என்பவற்றினை தவிர்த்து மொத்தச் செலவினங்களில் ஆளணிக் கிரயம் உயர்ந்த வீதத்தை வங்கி பதிவுசெய்திருந்தது.
- (ஆ) வங்கியானது 2012 சிங்கள மற்றும் இந்து புதுவருட பண்டிகைக்காக ஊக்குவிப்பு பிரச்சாரங்களின் கீழ் “விசேட சேமிப்பு சான்றிதழை” அறிமுகப்படுத்தியது. அந்த சேமிப்பு பைப்புகள் ஒரு ஆண்டிற்காக 5 சதவீத வட்டி வீதத்தில் வைத்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், குறித்த சில கிளைகள் கணனி முறைமையில் காட்டப்பட்டிருக்காத ஒரு வருடத்திற்கான அச்சேமிப்பு வைப்புகளை வைத்திருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.  
உதா: படபொல, பத்தேகம, கம்பஹா, ருவான்வெல்ல கிளைகள்.
- (இ) 2012 சிங்கள மற்றும் இந்து புதுவருட பண்டிகைக்காக ஊக்குவிப்பு பிரச்சாரங்களின் கீழ் வங்கியானது 2012 ஏப்ரல் 30 இல் உள்ளவாறு ரூபா 152,136,359 பெறுமதியான விசேட சேமிப்பு வைப்புகளை சேகரித்திருந்ததுடன் முகாமைத்துவத்தால் சேகரிக்கப்பட்ட தகவலின்படி ரூபா 10,649,545 ஆன தேறிய வட்டி வருமான எல்லையினை உழைத்திருந்தது. எவ்வாறாயினும், வங்கி பரிசுப்பொருள் கிரயமாக ரூபா 35,391,820 தொகையினையும்

இப்பிரச்சாரத்திற்கான விளப்பரச் செலவினமாக ரூபா 786,543 தொகையினையும் மேற்கொண்டிருந்தது.

### 3.9. இனங்காணப்பட்ட நட்டங்கள்

2010 திசெம்பர் மாதத்தின் போது செய்யப்பட்ட பிரதேச அபிவிருத்தி வங்கி இணையதள கொடுக்கல் வாங்கல்கள் மீதான வரவு வரியாக இலங்கை வங்கியால் ரூபா 4.588 மில்லியன் தொகை அறவிடப்பட்டிருந்தது. இத்தொகை 2011 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கடன்பட்டோராக கணக்கிடப்பட்டிருந்தது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த தொகையை மீளளிப்பதற்கு மறுத்திருந்தது. ஆகவே வங்கியானது பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் இல்லாமல் மீளாய்வாண்டிற்கான வருமானத்திற்கு எதிராக மேற்குறித்த தொகை பதிவழிக்கப்பட்டது.

### 3.10. உள்ளகக் கட்டுப்பாடு

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) பாரிய செயற்பாட்டு அம்சங்கள் மீதான அங்கீகரித்த மற்றும் ஆவணப்படுத்திய உள்ளக கட்டுப்பாட்டு நடைமுறைக் கைநூல் செயற்பாட்டில் இருக்கவில்லை. கடன் வழங்கல், அறவீடு, கடன் ஆபத்து முகாமைத்துவக் கொள்கை மற்றும் அடவு பிடித்தல் செயற்பாட்டு பிரமாணங்கள் இன்னமும் வரைவு வடிவில் உள்ளன.

(ஆ) வங்கிக்கான பிரதான கொள்வனவு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

### 3.11. பிரதான வங்கியியல் முறைமையின் அமுலாக்கலிலுள்ள தாமதம்

இந்தியன் கம்பனி ஒன்றுடன் 2011 திசெம்பர் 09 இல் ரூபா 158,091,407 கியத்தில் பிரதான வங்கியியல் முறைமையை அமுலாக்குவதற்கு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது. உடன்படிக்கையின்படி, பிரதான வங்கியியல் முறைமையின் அமுலாக்கலானது உடன்படிக்கை திகதியிலிருந்து ஆறு மாதங்களிற்குள் பூர்த்தியாக்க வேண்டும். எவ்வாறாயினும், வங்கியானது பூர்த்திசெய்யப்பட்ட வேலையின் பெறுமதியாக மென்பொருள் அபிவிருத்தியாளர்களிற்கு 2012 திசெம்பர் 31 அளவில் ரூபா 78,706,344 மாத்திரமே செலுத்தப்பட்டது. வங்கியின் தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்தால் அபிவிருத்தியாளர்களிற்கு ஒத்துழைப்பு மற்றும் உதவி இன்மையால் முறைமையை அமுலாக்குவதின் அனைத்துக் கட்டங்களிலும் குறிப்பிடத்தக்களவு தாமதங்கள்

காணப்பட்டன என்பது மேலும் அவதானிக்கப்பட்டது. செயலாற்றல் பிணைமுறி கணக்காய்விற்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லையெனவும் அவதானிக்கப்பட்டது.

### 3.12 கணனி மென்பொருளின் நலிவுகள்

வங்கியானது சில கிளைகளிற்கு அவற்றின் செயற்பாட்டிற்காக புதிய கணனி மென்பொருளை அறிமுகப்படுத்தியது. எவ்வாறாயினும், அறிக்கைகள் உருவாக்குதல், கடன் வகைப்படுத்தல் தொடர்பான அறிக்கைகள், செயற்பாடற்ற மாற்றல்கள் மீதான அறிக்கை மற்றும் முகாமைத்துவ அறிக்கைகள் தயாரித்தல் போன்றவாறான முறைமையில் சில நலிவுகள் உள்ளன என்பது அவதானிக்கப்பட்டது.

### 3.13 வங்கியின் செயலாற்றல்

#### (அ) வைப்புக்கள்

2012 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின்படி, வங்கியானது மீளாய்வாண்டு இறுதியளவில் ரூபா 65,317 மில்லியன் தொகையான அதனது வைப்பு அடிப்படையினை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருந்தது. எவ்வாறாயினும், அத்திகதியில் உள்ளபடியான மொத்த வைப்புக்கள் ரூபா 54,670 மில்லியன் மாத்திரமேயாகவிருந்தது.

#### (ஆ) கடன் பிரிவு

2012 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின்படி, வங்கியானது மீளாய்வாண்டு இறுதியளவில் ரூபா 63,439 மில்லியன் பெறுமதியான கடன்களை வழங்குவதற்கு எதிர்பார்த்திருந்தது. எவ்வாறாயினும், வங்கியானது மீளாய்வாண்டு இறுதியளவில் மொத்தக் கடனில் ரூபா 54,735 மில்லியன் மாத்திரமே வழங்கியிருந்தது.

#### (இ) நிதி முதலீடுகள்

2011-2015 இற்கான கூட்டிணைந்த திட்டத்தின்படி, வங்கியானது 2012 ஆம் ஆண்டு இறுதியளவில் ரூபா 15,127 மில்லியனை முதலீடு செய்வதற்கு எதிர்பார்த்திருந்ததுடன் 2012 ஆம் ஆண்டு பாதீட்டின்படி ரூபா 13,063 மில்லியனை முதலீடு செய்வதற்கு எதிர்பார்த்திருந்தது. எவ்வாறாயினும், வங்கியானது மீளாய்வாண்டின் இறுதியளவில் மொத்த முதலீட்டின் ரூபா 11,972 மில்லியனை மாத்திரம் முதலீடு செய்திருந்தது.

#### 4. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலுள்ள குறைபாடுகள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிஅதிகாரச் சட்டத்தின் 13(7) (அ) ஆம் பிரிவின்படி வழங்கப்பட்ட என்னுடைய விரிவான அறிக்கை மூலம் வங்கியின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தொடர்பில் விசேட அவதானம் கோரப்படுகின்றது.

- (அ) கடன் நிர்வாகம்
- (ஆ) மனித வள முகாமைத்துவம்
- (இ) கூட்டிணைந்த ஆளுகை
- (ஈ) அடைவு பிடித்தல்
- (உ) இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்களுடன் இணங்குதல்
- (ஊ) பிரதான வங்கியியல் முறைமை
- (எ) பாதீட்டுக் கட்டுப்பாடு
- (ஏ) பதவியணியினர் கிரயம்
- (ஐ) வியாபார ஊக்குவிப்பு நடவடிக்கைகள்